



PEOPLE FOR EQUALITY AND RELIEF IN LANKA

1629 K Street, Suite 300 | Washington, D.C. 20006 | pearlaction.org | contact@pearlaction.org

பேர்ஸ் மாவீரர் நாளை நினைவுகூர்வதுடன், வடக்கு மற்றும் கிழக்கில் நினைவேந்தலுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் கடுமையான நடவடிக்கைகளுக்குத் தனது கண்டனத்தையும் தெரிவிக்கிறது.

(வோஷிங்டன், டி.சி., 27.11.2020) இன்று தமிழ்த் தேசிய நினைவு தினமான மாவீரர் நாள். தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலுமுள்ள ஈழத் தமிழர்கள், இந்நாளில் ஒன்று கூடித் தாயக விடுதலைக்காகப் போராடி மாய்ந்தவர்களை நினைவுகூர்வர். 2009 ஆம் ஆண்டில் ஆயுத மோதல் முடிவுக்கு வந்ததிலிருந்து மாவீரர் நாள் ஓர் சிறப்பான முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. இலங்கை அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள நினைவேந்தற் சடங்குகளை அனுசரிப்பதற்காக, இராணுவத்தினால் அழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களில் ஒன்றுகூடும் தமிழர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த காலத்திலும் நினைவுகூர்வதன் மீதான அடக்குமுறை பொதுவாகக் காணப்பட்டது என்றாலும், இந்த ஆண்டு, இறந்தவர்களை நினைவுகூர்வதற்கான தமிழர்களின் முயற்சிகள் அசாதாரணமான அளவிற்கு கடுமையான எதிர்வினையைச் சந்தித்திருந்தன.

இன்று, தமது வீடுகளில் நினைவேந்தலில் ஈடுபட்ட தமிழர்கள், அதனை நீதிமன்றங்கள் அனுமதித்திருந்த போதிலும், இராணுவத்தினராலும், பொலிசாரினாலும் குறிவைக்கப்பட்டிருந்தனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் குறித்து நாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதுடன், நடப்பவற்றை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். நவம்பர் 23 அன்று நாம் வெளியிட்டிருந்த அறிக்கையில், அதிகரித்துவரும் நினைவுகூர்வதற்கான தமிழர்களின் உரிமை மீதான அடக்குமுறைகளை நாம் கண்டித்திருந்தோடு, தமிழர் சமூகத்துடனும், நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்குசெய்பவர்களுடனும் எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தோம். இராஜபக்சுவின் அதிகாரத்தின் கீழ் வலுவடைந்துள்ள எதேச்சாதிகார ஆட்சியே, அதிகரித்துள்ள இவ்வடக்குமுறைகளுக்குக் காரணம் என்றாலும், இது அவர்களுடன் தொடங்கவில்லை. பல தசாப்தங்களாகத் தொடர்ச்சியான அரசாங்கங்கள் தமிழர்கள் மீது ஒடுக்குமுறையையும், இனப்படுகொலையையும் நிகழ்த்துவதற்கு அனுமதிக்கும், அரசின் சிங்கள-பௌத்த மேலாதிக்க இயல்பில் வேரூன்றியுள்ள கட்டமைப்புக் காரணங்களை நாம் புரிந்து கொள்வது மிக அவசியமாகும்.

இலங்கை எனும் தேசம் குறித்தான எண்ணக்கருவே, சிங்களப் பௌத்தர்களின் மேலாதிக்கத்தினை அடிப்படையாக வைத்துக் கட்டமைக்கப்பட்ட ஒன்றாகும். நாட்டில் சிங்களவர்களின் முதன்மையான இடத்தை நிலைநாட்டுவதும், அவர்களின் தொடர்ச்சியான ஆதிக்கத்தை உறுதிசெய்வதும் அரசின் பணியாக இருந்து வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பல தசாப்தங்கள் முன்பிருந்தே காணப்படும், சிங்கள மேலாதிக்கத்திற்கு எதிரான நீண்டகாலத் தமிழ் எதிர்ப்பு, சிங்கள அரசு ஒன்றை உருவாக்கும் திட்டத்திற்குத் தடையாக இருந்து வருகிறது. சிங்கள மேலாதிக்க விவரணத்திற்குச் சவாலாக அமையும் எதுவும், அது காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களின் போராட்டங்களாக இருந்தாலும், அல்லது மெழுகுவர்த்தியொன்றை ஏற்றி நினைவுகூர்வது போன்ற ஒரு சிறிய அடையாளமாக இருந்தாலும், அது அரசின் விவரணங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது; எனவே அடக்குமுறைக்கு உட்பட்டது. தமிழ்த் தேசியத்துவத்திற்கும், சிங்கள மேலாதிக்கத்திற்கும் இடையிலான இந்த உள்ளார்ந்த முரண்பாடே, மோதலின் மையமாக உள்ளது.

தமிழர்கள் வெளிப்படுத்திய அபரிமிதமான தைரியம், மீண்டும் அவர்களை மேலாதிக்கத்திற்கும், எதேச்சாதிகாரத்திற்கும் எதிரான போராட்டத்தின் முன்னணியில் நிறுத்துகிறது. இதை ஊக்குவிக்க வேண்டும்; முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமை உட்பட எல்லாச் சமூகங்களினதும் உரிமைகளை மதிக்கும் வகையில் அரசைச் சீர்திருத்துவதே இப்போராட்டத்தாற் கோரப்படுவதன் மையத்தில் உள்ளது. அது யாதெனில், தனது பல்தேசியத் தன்மையையும், தான் கொண்டிருக்கும் அனைத்து மக்களினதும், இனங்களினதும் உரிமைகளையும் மதிக்கும், நிலையான அமைதியைக் கொண்டுள்ள, உறுதியான ஒரு தீவாக இலங்கை விளங்க வேண்டும் என்பதேயாகும். எனினும், இது உள்நாட்டுச் செயன்முறைகளினூடே மட்டுமே சாத்தியப்படாது என்பதையே இதுவரையிலான இலங்கையின் வரலாறு காட்டுகிறது. நீதி, பொறுப்புக்கூறல், நிலையான அரசியற் தீர்வு என்பவற்றிற்கான தமிழர்களின் அபிலாசைகளுக்கு ஆதரவாக வெளித்தலையீடு இல்லாமல், இவ்விடயத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது. இலங்கையின் இனமேலாதிக்க அரசிற்குக் காலனித்துவக் காலம் தொடங்கி இன்றுவரை சர்வதேசச் சமூகம்



PEOPLE FOR EQUALITY AND RELIEF IN LANKA

1629 K Street, Suite 300 | Washington, D.C. 20006 | pearlaction.org | contact@pearlaction.org

அளித்து வரும் மறைமுகமான மற்றும் வெளிப்படையான ஆதரவு, சிங்கள மேலாதிக்கத்தை ஊக்குவித்துச் செயற்படுத்துகிறது. நிலையான சமாதானத்தின் பொருட்டு, இலங்கை அரசுடனான சர்வதேச ஈடுபாடு மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இத்தனை வருடங்களில், மாவீரர் நாளானது தமிழர்கள் தமது சுயநிர்ணயத்திற்கான போராட்டத்தின் மீதான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் நாளாக மாறிவிட்டது. ஆயுத மோதல் முடிவுக்கு வந்து பதினொரு ஆண்டுகளும், தமிழீழ விடுதலைப் புலிகளால் மாவீரர் நாள் முதன்முதலாகக் கடைப்பிடிக்கப்பட்டு முப்பத்தொரு ஆண்டுகளும் கடந்துள்ள நிலையில், போரில் மாண்ட தம்மவர்களை நினைவுகூர்வதிலும், இலங்கை அரசை நிராகரிப்பதிலும் தமிழ் மக்களது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை நவம்பர் 27 குறித்து நிற்கிறது. இன்று, விடுதலைப் போராட்டத்திற்கு தியாகம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான உயிர்களை நாம் நினைவுகூர்வதோடு, தமிழர்கள் தமக்கான இறைமை, சுதந்திரம், நீதி என்பவற்றுக்காக முன்வைத்துள்ள கோரிக்கைகளை மீள வலியுறுத்துகிறோம்.